

தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றம், திருவாரூர்

CC.No. 12 / 2025

PW : 16

பெயர்	:	திரு. முருகானந்தம்	த / பெ.	:	திரு.
கிராமம்	:		தாலுக்கா	:	
ஜாதி	:		தொழில்	:	
மதம்	:		வயது	:	

2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தின் 29 ம் தேதி ..... பிரிவு 4 ஆணையுறுதி சட்டம் 1969 ன் படி திரு. V. சுந்தரராஜ், M.L., அவர்கள் முன்பாக ஆணையிட்டு உறுதி கூறப்பட்டது.

29.04.2025

முதல் விசாரணை

நான் தற்போது மன்னார்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கள மேற்பார்வையாளராக பணிபுரிந்து வருகிறேன். கடந்த 2014 ஆம் வருடத்தில் வலங்கைமான் பஞ்சாயத்து யூனியன் அலுவலகத்தில் பணிபுரிந்தேன். வலங்கைமான் பஞ்சாயத்து யூனியன் அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டுறவு சங்கத்தில் நான் உறுப்பினரானேன். எனது உறுப்பினர் எண் 717 ஆகும். ஆஜர் எதிரியை தெரியும். 23.07.2012 ஆம் ஆண்டு நான் மேற்படி சங்கத்தில் ரூ.3,30,000/- ஐ கடனாக பெற்றேன். நான் பெற்ற கடனுக்காக மாதாமாதம் சங்கத்தில் கடன் தொகையை செலுத்தியுள்ளேன். அதே போல்

02.06.2014 ஆம் தேதி ரூ.10 ஆயிரத்தை என்னுடைய கடன் கணக்கில் வரவுவைக்கும்படி கூறி ஆஜர் எதிரியிடம் ரொக்கமாக நேரில் செலுத்தினேன்.

24.09.2013 ம் தேதி ரூ.32,100 ஐ ஆஜர் எதிரியிடம் நேரில் ரொக்கமாக கொடுத்து எனது கடன்கணக்கில் வரவுவைக்கும்படி கூறினேன். இந்நிலையில் 2019 ஆம் வருடம் 81 விசாரணை அதிகாரி சங்க முறைகேடுகள் மற்றும் குறைகள் குறித்து என்னை விசாரணை செய்தார். அந்த விசாரணையின்போதுதான் ஆஜர் எதிரி 24.09.2013 ஆம் தேதி நான் கொடுத்த ரூ.32,100 ஐ 22.11.2013 ஆம் தேதி வரவு வைத்துள்ளார். அன்றைய தேதியில்தான் ரசீதும் போட்டுள்ளார். அந்த ரசீதின் அசல் அசாஆ 53 ஆகும். இந்த தேதி வித்தியாசம் குறித்து 81 விசாரணை அதிகாரியின் விசாரணையின்போது தெரிந்துகொண்டேன். நான் கோட்டூர் ஒன்றியத்திற்கு பணிஇடமாறுதலில் சென்றேன். இந்நிலையில் 07.11.2014 ஆம் தேதி ரூ.30 ஆயிரத்தை ஆஜர்யின் எதிரி இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கணக்கில் வரவு வைத்தேன். அந்த கவுண்டர்:பைல் அசாஆ 54 ஆகும். நான் செலுத்திய ரூ.30 ஆயிரம் மற்றும் 10 ஆயிரம் கூடுதல் தொகை ரூ.40 ஆயிரம் என்னுடைய கடன் கணக்கில் வரவு வைக்கப்படவில்லை என்று 81 விசாரணை அதிகாரி விசாரணை செய்தபோது தெரிந்துகொண்டேன். ஆஜர் எதிரி என்னிடம் பணத்தை பெற்றுக்கொண்டு எனது கடன் கணக்கில் வரவுவைக்காமல் என்னை ஏமாற்றியதை தெரிந்துகொண்டேன். என்னிடம்

காட்டப்படும் வாக்குமூலம் 81 விசாரணை அதிகாரி என்னை விசாரித்தபோது நான் கொடுத்ததுதான் அதிலுள்ள கையொப்பம் என்னுடையதுதான். அந்த வாக்குமூலம் அசாஆ 55 ஆகும். என்னிடம் காட்டப்படும் கடன்பேரேடு எண் 18 பக்கம் 314 ல் உள்ள விவரம் நான் கடன்பெற்றதற்கான விவரம் ஆகும். அது அசாஆ 56 ஆகும். என்னிடம் காட்டப்படும் கடன் பட்டுவாடா பேரேடு எண் 22 பக்கம் 5 ல் உள்ளது நான் மேற்படி சங்கத்தில் கடன்பெற்றதற்கான விவரமாகும். அதிலுள்ள கையொப்பம் என்னுடையதுதான். அது அசாஆ 57 ஆகும். திருவாரூர் வணிக குற்றப்புலனாய்வுத்துறை போலிசார் என்னை விசாரித்தார்கள். குறுக்குவிசாரணை இல்லை.

தலைமை நீதித்துறை நடுவர்,  
திருவாரூர்.

தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றம், திருவாரூர்

CC.No. 12 / 2025

PW : 15

பெயர் :	திருமதி. அனிதா	த / பெ.	திரு.
கிராமம் :		தாலுக்கா :	
ஜாதி :		தொழில் :	
மதம் :		வயது :	

2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தின் 29 ம் தேதி ..... பிரிவு 4 ஆணையுறுதி சட்டம் 1969 ன் படி திரு. V. சுந்தரராஜ், M.L., அவர்கள் முன்பாக ஆணையிட்டு உறுதி கூறப்பட்டது.

29.04.2025

முதல் விசாரணை

நான் தற்போது வலங்கைமான் ஒன்றியம் ஊராட்சிஒன்றிய தொடக்கப்பள்ளி, தென்குவலவேலி யில் இடைநிலை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறேன். ஆஜர் எதிரியை தெரியும். நான் கடந்த 2004 ஆம் ஆண்டு ஆசிரியராக பணியில் சேர்ந்தேன். 2009 ல் வலங்கைமான் பஞ்சாயத்து யூனியன் அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டுறவு சிக்கன மற்றும் கடன் சங்கத்தில் உறுப்பினர் ஆனேன். என்னுடைய உறுப்பினர் எண் 634 ஆகும். 2009 ஆம்

வருடத்தில் ரூபாய் 1 லட்சம் மேற்படி சங்கத்தில் கடனாக பெற்று அதை செலுத்திவிட்டேன். மீண்டும் 2012 டிசம்பரில் ரூ 2 லட்சம் மேற்படி சங்கத்தில்

.2.

கடனாக பெற்றேன். வீடு கட்டுவதற்கு கடன் வாங்குவதற்காக இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மேலாளரை அணுகியபோது அவர் கூட்டுறவு சங்கத்தில் பெற்ற கடனை என்னுடைய சம்பள பில்லில் வராமல் நேரில் செலுத்தும்படியும் சங்கத்தில் பெற்ற கடனை சம்பள பில்லில் காட்டவேண்டாம் என்றும் சொன்னவுடன் நானும் சங்கத்தில் பெற்ற கடனை ஆஜர் எதிரியிடம் நேரில் செலுத்தினேன். வீடு கட்ட கேட்டிருந்த கடனும் எனக்கு கிடைத்துவிட்டவுடன் இரண்டு லோனையும் செலுத்தமுடியாது என்ற காரணத்தினால் நான் ஆஜர் எதிரியிடம் நேரில் பேசி சங்கத்தில் வாங்கிய கடன் தொகையை முடித்துவிடுவதாக கூறினேன். 2013 ஜூன்மாதத்தில் ரூ 50 ஆயிரம் பணத்தை ஆஜர் எதிரியிடம் நேரில் ரொக்கமாக கொடுத்தேன். 2013 அக்டோபர் மாதத்தில் 15 ம் தேதி ரூ.20 ஆயிரத்தை ஆஜர் எதிரியிடம் நேரில் ரொக்கமாக கொடுத்தேன். அதற்குரிய ரசீதின் நகல் அசலுடன் ஒப்பீடு செய்யப்பட்டது அசாஆ 45 ஆகும். அன்றைய தினம் ஆஜர் எதிரி அந்த ரசீதின் பின்பக்கத்தில் நான் செலுத்திய தொகை மற்றும் மீதம் எவ்வளவு செலுத்தவேண்டும் என்று குறிப்பிட்டு கொடுத்தார். அதன்படி ரூ.64 ஆயிரம் நான் மீதம் தொகை செலுத்தவேண்டும் என்று எழுதிகொடுத்தார். 2013 நவம்பரில் ரூ.30 ஆயிரத்தை ஆஜர் எதிரியிடம்

ரொக்கமாக நேரில் கொடுத்தேன். அதன்பிறகு ஆஜர் எதிரியிடம் எனக்கு  
சேரவேண்டிய பங்குதொகை மற்றும் பங்கு ஆதாயதொகை ஆகியவற்றை

.3.

கணக்கீடு செய்து என்னுடைய கடன் தொகையில் வரவு  
வைத்துக்கொள்ளும்படியும் என்னுடைய உறுப்பினர் என்பதையும்  
முடித்துக்கொள்ளும்படியும் கூறினேன். தணிக்கை முடிந்தபிறகு எனக்கு  
கடன்நிலுவையில்லா சான்று தருவதாக ஆஜர் எதிரி சொன்னார்.  
இந்நிலையில் 2019 ஆம் ஆண்டு கூட்டுறவு சங்க ஆய்வு குழுவிடமிருந்து  
ரூ.1,54,296/- ரூபாய் நான் செலுத்தவேண்டும் என்று கடிதம் வந்தது. அந்த  
கடிதத்தின் நகல் அசலுடன் ஒப்பீடு செய்யப்பட்டது அசாஆ 46 ஆகும்.  
20.09.2019 ஆம் தேதி 1,01,300 ரூபாய் செலுத்தவேண்டும் என்று கூட்டுறவு  
சங்கத்திலிருந்து கடிதம் பெற்றேன். அந்த கடிதம் நகல் அசலுடன்  
ஒப்பீடுசெய்யப்பட்டது அசாஆ 47 ஆகும். 16.02.2022 மற்றும் 06.08.2022 ஆம்  
தேதி ஆஜர் எதிரி என்னுடைய கடன் கணக்கில் செலுத்தியதாக ரூ.1,09,537/-  
மற்றும் ரூ.2,512/- ஆகியவற்றிற்கான ரசீதுகள் எனக்கு கொடுத்தார். அந்த  
ரசீதுகள் அசலுடன் ஒப்பீடுசெய்யப்பட்டது அந்த ரசீதுகள் அசாஆ 48  
வரிசையாகும். அதன்பிறகு நான் பணிபுரியும் பள்ளிக்கூடத்திற்கு சங்கத்தின்  
செயலாட்சியர் மற்றும் சங்கத்தில் பணிபுரியும் நபர்கள் வந்து என்னிடம்  
என்னுடைய கடன்தொகையை செலுத்தும்படி மிரட்டினார்கள். எனக்கு கடன்

தொகைக்காக ஜாமீன் போட்ட ஆசிரியர் கிரிஜா என்பவர் ஓய்வுபெற்ற நிலையில் அவருக்கு சேரவேண்டிய பணிஓய்வு ஊதியங்களை நான்

.4.

என்னுடைய கடன்தொகையை செலுத்தியபிறகும் எனக்கு கடன் நிலுவையில்லா சான்று சங்கத்திலிருந்து கொடுக்கப்படாததால் என்னுடைய ஜாமீன்தாரர் ஓய்வு பெற்ற ஆசிரியரான கிரிஜாவிற்கு அவருக்குரிய ஓய்வூதிய பணப்பயன் தரப்படாமல் இதுநாள்வரை உள்ளது. மேற்படி சங்கத்தில் நான் கடன்தொகை செலுத்தியதற்கான ரசீதுகள் 5 எண்ணிக்கை அசலுடன் ஒப்பீடு செய்யப்பட்டது அசாஆ 49 வரிசையாகும். என்னிடம் காட்டப்படும் கடன்பேரேடு எண் 18 பக்கம் 148 ல் உள்ளது நான் மேற்படி சங்கத்தில் கடன்பெற்றதற்கான விவரம் ஆகும் அது அசாஆ 50 ஆகும். என்னிடம் காட்டப்படும் 81 விசாரணை அதிகாரி விசாரித்தபோது நான் கொடுத்த வாக்குமூலம் அதிலுள்ள கையொப்பம் என்னுடையதுதான். அது அசாஆ 51 ஆகும். என்னிடம் காட்டப்படும் கடன் பட்டுவாடா பேரேடு எண் 23 பக்கம் 24 ல் ரூ. 2 லட்சம் நான் கடனாக பெற்றுக்கொண்டதற்கான கையொப்பம் என்னுடையதுதான். அது அசாஆ 52 ஆகும். மேற்குறிப்பிட்ட விவரங்களை 81 விசாரணை அதிகாரி என்னை விசாரணை செய்தபோது கூறினேன். ஆஜர் எதிரி நான் செலுத்திய கடன்தொகையை எனது கடன் நிலுவையில் வரவு வைக்காமல் என்னை

.5.

ஏமாற்றியுள்ளார் என தெரிந்துகொண்டேன். திருவாரூர் வணிக  
குற்றபுலனாய்வுத்துறை போலிசார் என்னை விசாரணை செய்தார்கள்.  
குறுக்குவிசாரணை இல்லை.

தலைமை நீதித்துறை நடுவர்,  
திருவாரூர்.

தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றம், திருவாரூர்

CC.No. 12 / 2025

PW : 14

பெயர்	:	திருமதி. ஜெயக்கொடி	த / பெ.	:	திரு.
கிராமம்	:		தாலுக்கா	:	
ஜாதி	:		தொழில்	:	
மதம்	:		வயது	:	

2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தின் 29 ம் தேதி ..... பிரிவு 4 ஆணையுறுதி சட்டம் 1969 ன் படி திரு. V. சுந்தரராஜ், M.L., அவர்கள் முன்பாக ஆணையிட்டு உறுதி கூறப்பட்டது.

29.04.2025

முதல் விசாரணை

நான் தற்போது வலங்கைமான் ஒன்றியம் பாடகச்சேரி பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறேன். ஆஜர் எதிரியை தெரியும். வலங்கைமான் Z764 பஞ்சாயத்து யூனியன் அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டுறவு சங்கத்தில் நான் ஒரு இயக்குநராக 2012-2017 மற்றும் 2017-2022 வரை இருந்தேன். 2016 ல் நான் மேற்படி கூட்டுறவு சங்கத்தில் 3 லட்சம் ரூபாய் லோன் போட்டேன். 2016 ஜனவரியிலிருந்து 2016 நவம்பர் வரை மாதம் ரூ.2600 வீதம் லோனிற்காக கவிதாவின் கையில் ரொக்கமாக கொடுத்தேன். சிறிது நாள் சென்றவுடன்

கடனை முடித்துவிடுகிறேன் என்றும் மீதம் உள்ள தொகை எவ்வளவு என்றும் ஆஜர் எதிரியிடம் கேட்டேன் என்னுடைய பங்குதொகை மற்றும் பங்கு ஆதாயதொகையை கழித்ததுபோக மீதம் உள்ள தொகை எவ்வளவு என கேட்டேன் அதற்கு 1,88,000 ரூபாய் மீதம் கட்டவேண்டிய தொகை உள்ளதாக கூறினார். அப்போது நான் 1,21,000 ரூபாய் ஆஜர் எதிரியின் கையில் கொடுத்து கட்டச்சொன்னேன். மீதம் ரூபாய் 67 ஆயிரம் இருப்பதாக கூறினார் இந்த தொகைக்கு ஒருநாளைக்கு ரூபாய் 200 வட்டி வரும் எனவே எவ்வளவு சீக்கிரம் இந்த பணத்தை கட்டமுடியுமோ அதை கட்டிவிடுங்கள் என கூறினார். அதன்பிறகு 2 நாட்களில் 67 ஆயிரத்து 400 ரூபாயை நான் நேரடியாக சங்க கணக்கிற்கு என்னுடைய கணக்கிலிருந்து செலுத்தினேன். 02.12.2016 அன்று நான் கடன் முழுமையும் செலுத்திவிட்டேன் என்று கடன்நிலுவையில்லா சான்று கொடுங்கள் என சங்க தலைவரிடம் சொன்னேன். சங்க தலைவர் எனக்கு கடன்நிலுவையில்லா சான்று வழங்கினார். 02.12.2016 ஆம் தேதி எனக்கு கொடுக்கப்பட்ட கடன்நிலுவையில்லா சான்று நகல் அசாஆ 38 ஆகும். 2018 ல் மேற்படி கூட்டுறவு சங்கத்திற்கு தணிக்கைக்கு வந்த கள மேலாளர் என் பெயரில் கடன் நிலுவையில் இருப்பதாக கூறினார். என்னுடைய கடனை முடித்து கடன்நிலுவையில்லா சான்று வாங்கியது குறித்து சங்கத்திற்கு கடிதம் அனுப்பினேன். அதன்பிறகு நான் பணம் செலுத்தியதை ஆஜர் எதிரி

இயக்குநர்கள் முன்னிலையில் ஒப்புக்கொண்டு நான் அவரிடம் கொடுத்த பணத்தை ஆஜர் எதிரியே செலுத்திவிடுவதாக கூறினார். என்னுடைய கணக்கில் ஆஜர் எதிரி எவ்வளவு பணம் வரவுவைத்தார் என்பது எனக்கு தெரியாது. 15.09.2022 தேதியிட்டு சங்கத்திலிருந்து ரூ.1,01,367/- ஐ நான் செலுத்தவேண்டும் என்று செயலாட்சியர் எனக்கு கடிதம் அனுப்பியிருந்தார். அந்த கடிதம் அசாஆ 39 ஆகும். அதன்பிறகு மனஉளைச்சல் வேண்டாம் என்ற நான் மேற்குறிப்பிட்ட ரூ.1,01,367/- ஐ செலுத்தினேன். அந்த பணத்திற்கும் ஒரு கடன்நிலுவையில்லா சான்று கொடுத்தார்கள். அந்த கடன்நிலுவையில்லா சான்று நகல் அசாஆ 40 ஆகும். 02.12.2016 ஆம் தேதி ரூ.67,000/- ம் நான் செலுத்தியதற்கான ரசீதின் நகல் அசலுடன் ஒப்பீடு செய்யப்பட்டது அசாஆ 41 ஆகும். 30.09.2022 ஆம் தேதி ரூ.70,376/- மற்றும் ரூ.20,000/- த்திற்கான ரசீதுகள் நகல் அசலுடன் ஒப்பீடு செய்யப்பட்டது அசாஆ 42 வரிசையாகும். அதன்பிறகு 81 விசாரணை அதிகாரி என்னை விசாரணை செய்தபோது நான் தற்போது கூறிய அனைத்து விவரங்களையும் கூறினேன். ஆவணங்களையும் சமர்ப்பித்தேன். 81 விசாரணை அதிகாரி என்னை விசாரணை செய்த பிறகும் செயலாட்சியர் 15.09.2022 ம் தேதி அனுப்பிய கடிதத்தின் அடிப்படையில் ரூ.1,01,367/- ஐ சங்கத்தில் செலுத்தியுள்ளேன். என்னிடம் காட்டப்படும் கடன்பேரேடு எண் 21 பக்கம் 261 ல் உறுப்பினர் எண் 435 ல் உள்ள விவரம் நான்

.4.

சங்கத்தில் கடன்பெற்ற விவரமாகும். அதில் உள்ள கையொப்பம் என்னுடையதுதான். அது அசாஆ 43 ஆகும். 81 விசாரணை அதிகாரி அய்யப்பன் என்னை விசாரித்தபோது என்னிடம் காட்டப்படும் வாக்குமூலத்தை நான் கொடுத்தேன். அதிலுள்ள கையொப்பம் என்னுடையதுதான். அந்த வாக்குமூலம் அசாஆ 44 ஆகும். நான் கொடுத்த நான் செலுத்திய பணத்தை எல்லாம் ஆஜர் எதிரி எனது கடனுக்கு வரவு வைக்காமல் என்னை ஏமாற்றியுள்ளார் என்பதை தெரிந்துகொண்டேன். இது குறித்து வணிக குற்றப்புலனாய்வு துறை போலிசார் என்னை விசாரித்தார்கள். குறுக்குவிசாரணை இல்லை.

தலைமை நீதித்துறை நடுவர்,  
திருவாரூர்.